

திகதி :.....

வாடிக்கையாளர் எண் :.....

முதன்மைக முதாரபா உடன்படிக்கை

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசில் இதனகத்துப்பின்னர் முன்வைக்கப்படும் நாட்கள் மற்றும் திகதிகளில் கொழும்பிலே பின்வரும் தரப்புகளுக்கு இடையில் மற்றும் தரப்புகளினால் இந்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.

1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் கூட்டிணைக்கப்பட்ட ஒரு வங்கியியல் நிறுவனம் ஆகவும் 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவிலக்கம் PQ27 இனால் மீள் பதிவு செய்யப்பட்டதும், அதன் இஸ்லாமிய வங்கியியல் பிரிவின் ஊடாக மேற்படி குடியரசில் இல. 40, நவம் மாவத்தை, கொழும்பு 02 இல் அதன் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தைக் கொண்டுள்ளதுமான (இதனகத்துப்பின்னர் சந்தர்ப்பம் தேவைப்படுத்துகிறவிடத்து அல்லது அனுமதிக்கின்றவிடத்து, இங்கு பயன்படுத்தப்படும் பதமான "வங்கி" அல்லது "முதாரிப்" என்பதன் வெளிப்படுத்தலானது, தேசிய அபிவிருத்தி வங்கி பிஎஸ்சி மற்றும் அதன் பின்னூரித்தாளர்கள் மற்றும் அதன் குறித்தொதுக்கல்களை கருதுதலும் உள்ளடக்குதலும் வேண்டும்) **தேசிய அபிவிருத்தி வங்கி பிஎஸ்சி இணை ஒரு தரப்பாகவும்**

இங்கே அட்டவணையில் மற்று முழுதாக விபரிக்கப்பட்ட விபரங்களைக் கொண்ட **"வாடிக்கையாளர்" ஐ மறு தரப்பாகவும்** கொண்டு அத்துடன்

ஷரியா இணக்கப்பாட்டுடன் இலாபமீட்டுமென எதிர்பார்க்கப்படும் வியாபார நடவடிக்கைகளில் முதாரிப் இனால் மேலதிக முதலீடு செய்வதற்காக, முதாரிப் இனால் நிர்வகிக்கப்படும் முதாரபா நிதியத்தில் (இதனகத்துப் பின்னர் விபரிக்கப்படும்) முதாரபா முதலீட்டில்(இதனகத்துப் பின்னர் விபரிக்கப்படும்) முதலீட்டினைச் செய்வதற்கு வாடிக்கையாளர் விரும்புவதாலும்,

இவ்வுடன்படிக்கையில் கூறப்பட்ட நிபந்தனைகள், நியதிகளின் அடிப்படையில் வாடிக்கையாளரின் முதாரபா முதலீடு/கள் இல் முதலிடுவதற்கு முதாரிப் உடன்படுகிறார் என்பதாலும்,

இந்த உடன்படிக்கை சாட்சிப்பட்டுத்தப்பட்டு, மேற்படி தரப்பினரிடையே மற்றும் தரப்பினரால் பின்வருமாறு இணக்கம் காணப்பட்டுள்ளது.;

வரைவிலக்கணம்;

"உடன்படிக்கை" என்பது முதாரபா உடன்படிக்கை என்பதுடன், அதன் அட்டவணை/கள், மற்றும் முதலீட்டு விண்ணப்பம்/கள் இந்த உடன்படிக்கையின் நியதிகளின் அடிப்படையில் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட ஏதேனும் திருத்தங்களோடு காலத்திற்குக் காலம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது

"வாடிக்கையாளர்" என்பது முதாரபா முதலீட்டினைச் செய்கின்ற தரப்பாக இவ்வுடன்படிக்கையில் முழுமையாக குறித்துரைக்கப்பட்ட விபரங்களைக் கொண்ட தரப்பாகும்.

"நட்டம்" என்பது முதாரபா நிதியத்தில் இருந்து முதாரிப் செய்த முதலீடுகளின் விளைவாக ஏற்படும் பற்றாக்குறையாகும், இது தொடர்புடைய இலாப விநியோக சுழற்சியின் முடிவில் அந்த இலாப விநியோக சுழற்சியின் போது வாடிக்கையாளரால் முழுமையாக ஏற்கப்படுகிறது.

"முதாரபா நிதியம்" என்பது, ஷரியாவுக்கு இணங்க லாபம் ஈட்டும் வணிக முயற்சிகளில் முதலீடு செய்ய முதாரபா உடன்படிக்கைகளின் நியதிகளின் அடிப்படையில் முதாரிப்பிற்கு வாடிக்கையாளர்களால் ஒப்படைக்கப்பட்ட நிதிகளின் தொகுப்பாகும்.

"முதாரபா முதலீடு/கள்" என்பது ஒரு முதலீட்டு விண்ணப்பத்தில் காலத்திற்குக் காலம் குறிப்பிடப்பட்ட மற்றும் முதாரபா நிதியில் வாடிக்கையாளரால் முதலீடு செய்யப்படும் அத்தகைய முதன்மைத் தொகை அல்லது தொகைகள் ஆகும்.

"இலாபம்" என்பது இந்த உடன்படிக்கை/ முதலீட்டு விண்ணப்பப் படிவத்தில் உடன்பட்டவாறு, ஏற்றுக் கொள்ளப்பட்ட இலாப பரிமாற்ற வீதத்தின் நியதிகளில், முதாரிப்பிற்கும் மேற்கூறிய இலாப விநியோக சுழற்சியின் போது வாடிக்கையாளர்களுக்குமிடையே, தொடர்புடைய இலாப விநியோக சுழற்சியின் முடிவில் கிடைக்கச் செய்யப்படுகின்ற, முதாரபா நிதியத்தில் இருந்து முதாரிப் இனால் செய்யப்பட்ட முதலீட்டில் சேர்க்கப்படும் மிகையாகும்.

"இலாபப் பங்கிட்டு விகிதம்" என்பது முதலீட்டின் போது முன்கூட்டியே ஒப்புக் கொள்ளப்பட்ட, எப்போதும் ஈட்டப்பட்ட உண்மையான லாபத்தின் விகிதமாக இருக்கின்ற, வாடிக்கையாளருக்கும் முதாரிப்பிற்கும் இடையிலான இலாபப் பங்கிட்டின் விகிதமாகும். .

"இலாப விநியோகச் சுழற்சி" என்பது லாப விநியோகம் செய்யப்படும் கலண்டர் மாதத்தின் முதல் நாளுக்கும் கடைசி நாளுக்கும் இடைப்பட்ட காலத்தைக் குறிக்கிறது.

1 –முதாரபா நிதியத்தில் முதலீடு செய்தல்

இந்த உடன்படிக்கையின் நியதிகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் முதாரபா நிதியின் வாடிக்கையாளரிடமிருந்து முதலீடு ஒன்றை ஏற்றுக்கொண்ட முதாரிப், முதாரபா நிதியிலிருந்து முதலீடு செய்யப்பட்ட தொகையை ஒப்புக்கொள்ளும் பற்றுச்சீட்டு ஒன்றினை வாடிக்கையாளருக்கு வழங்குதல் வேண்டும்.

2 -பதவிக்காலம்

முதாரபா முதலீடு/கள் முதலீட்டு விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட மற்றும் ஒப்புக்கொள்ளப்பட்ட காலத்தின்படி முதாரபா தொகுதியில் முதலீடு செய்யப்படும். எனினும், முதாரபா முதலீடு/கள், வாடிக்கையாளரால் முதாரிப்பிற்கு எழுத்துப்பூர்வ அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டாலன்றி, அத்தகைய மீள்முதலீட்டின் போது நிலவும் நியதிகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில், ஒவ்வொரு காலப்பகுதியின் முடிவிலும் தானாகவே மீள் முதலீடு செய்யப்படும்.

3—இலாபமும் நட்பும்

ஏதேனும் முதலீட்டு காலத்தில் முதாரபா நிதியால் சம்பாதித்த லாபத்தைக் கருதும்போது, முதாரபா நிதியினால் சம்பாதித்த இலாபத்தின் முன் ஒப்புக் கொள்ளப்பட்ட சதவீதப் பங்கிற்கு முதாரப் இற்கு உரித்து உள்ளதுடன், எஞ்சியவை விகிதாசார அடிப்படையில் வாடிக்கையாரிடையே பகிர்ந்தளிக்கப்படும்.

ஏதேனும் முதலீட்டுக் காலத்தில் நட்பும் ஒன்றை முதாரபா நிதியம் ஏற்படுத்தும் சந்தர்ப்பத்தில், வாடிக்கையாளரின் முதாரபா முதலீட்டைத் தாண்டிய அதிகபட்ச மதிப்பு வரையான நட்புத்தினை வாடிக்கையாளர் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும்.

நட்பும் ஒன்றின் விடயத்தில், முதாரபா நிதியின் முகாமையில் ஏற்படும் செலவினங்களுக்கான ஏதேனும் மீளளிப்பு அல்லது இழப்பீடு ஒன்றிற்கு முதாரிப் உரித்துடையவர் அல்ல.

4—உதாசீனம்/ துர்நடத்தை/ மோசடி

முதாரிபின் முழுமையான அலட்சியம் அல்லது வேண்டுமென்றே தவறான நடத்தை அல்லது மோசடி காரணமாக நேரடியாகக் கூறக்கூடிய முதாரபா நிதியினால் ஏற்படும் ஏதேனும் இழப்பு தொடர்பில், முதாரிபினாலேயே அதனை தனியாகவும் முழுமையாகவும் ஏற்றல் வேண்டும்.

5—இலாபங்களின் விநியோகம்

இலாப விநியோக சுழற்சி/கள் இணைப் பூர்த்தி செய்த முதாரபா முதலீடு/கள் தொடர்பில், இயைபுடைய இலாப விநியோக சுழற்சியின் போது முதாரபா முதலீடு/கள் இணை முதாரபா நிதியில் இருந்த காலத்திற்கான எடையிடப்பட்ட சராசரி நிலுவைகளின் விகித அடிப்படையில் வாடிக்கையாளருக்கு லாபம் விநியோகிக்கப்படும்.

முதாரபா நிதியில் குறைந்தபட்சம் 14 தொடர்ச்சியான நாட்களினை பூர்த்தி செய்த முதாரபா முதலீடு/கள் லாபத்தைப் பெறத் தகுதி பெற்றுள்ளன.

6- செலவுகள்

முதாரபா நிதியின் முகாமை, நிர்வாகம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான அனைத்து செலவுகளும் முதாரிப் இனால் முழுமையாக ஏற்கப்படும். முதாரபா நிதியின் தலைமை நிர்வாகத்துடன் இணைக்கப்பட்ட நேரடி செலவினங்களை வசூலிக்க முதாரிபிற்கு உரிமை உள்ளது.

7—இலாப சம்பந்தத்தல் ஒதுக்கம்

"முதாரிப் (வங்கி) இனால் பராமரிக்கப்படும் ஒதுக்க நிதியானது, வாடிக்கையாளர்களுக்குச் செலுத்த வேண்டிய மொத்த முதாரபா நிதியில் 1.00% ஐ விஞ்சாத ஒரு தொகையை விநியோகிக்காமல், நிறுத்தி வைப்பதன் மூலம் பராமரிக்கப்படுகிறது. இந்த ஒதுக்கம், எதிர்பார்த்த லாப வருமானம் முதாரபா தொகுதியில் இருந்து கிடைக்காதவிடத்து, வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படும் பொருட்டு முதாரிப் (வங்கி) இன் தற்றுணிவின் பேரில் பயன்படுத்தப்படும்.

8-முதிர்வுக்கு முந்திய மீள எடுத்தல்கள்

முதாரபா முதலீடு ஒன்றின் முதிர்வுக்கு முந்திய மீள எடுத்தல், முதாரிபின் முழுமையான தற்றுணிவின் பேரில் அனுமதிக்கப்படலாம். முதிர்வுக்கு முந்திய மீள எடுத்தல்கள் குறைந்த பட்சமாக மூன்று(03) வேலை நாட்களுக்கு முந்திய அறிவித்தலிற்கு உட்பட்டதாகும்.

முதாரிப் முதலீடு ஒன்றின் முழுமையான அல்லது பகுதியளவிலான முதிர்வுக்கு முந்திய மீள எடுத்தலை முதாரிப் அங்கீகரிக்குமிடத்து, முதாரிப் இனால் ஏதேனும் வடிவத்தில் தண்டப்பணம் விதித்தலாகாது.

எனினும், முதாரிப் முதலீடு ஒன்றின் முழுமையான அல்லது பகுதியளவிலான முதிர்வுக்கு முந்திய மீள எடுத்தலை வாடிக்கையாளர் மேற்கொள்ளும்போது, முதாரபா நிதிகள் தொடர்புடைய இலாப விநியோக சுழற்சியின் போது நட்பும் அடையுமிடத்து, அத்தகைய வாடிக்கையாளர் அவரது இழப்பின் பங்கிற்கு பொறுப்பாவார். இதைக் கருத்தில் கொண்டு, முதாரிப் தனது முழுமையான தற்றுணிவின் பேரில் முதாரபா முதலீட்டின் ஒரு பகுதியை முதிர்வுக்கு முந்திய மீள எடுத்தலின்போது நிறுத்தி வைத்திருந்து, அத்தகைய பகுதியளவான பணத்தை விடுவித்தல் உசிதமானதெனக் கருதுகிறவிடத்து மட்டும் விடிவிக்கலாம்

மேலும், முதாரபா சேமிப்பு லாப வீதம் முதிர்வுக்கு முந்திய மீள எடுத்தல் மேற்கொள்ளப்படும் மாதத்தின் நாட்களின் எண்ணிக்கைக்கு ஏற்புடையதாகும்.

9-முதலீட்டு இடர்பாட்டு ஒதுக்கத்திற்கான ஏற்பாடு

முதாரிப், ஒரு இலாபப் பகிர்வு சுழற்சியின் முடிவில், அதன் சொந்த தற்றுணிவினதும் மதிப்பீட்டினதும் பேரில், முதலீட்டின் நீண்ட காலப் பாதுகாப்பிற்கு அவசியமாகக் கருதுகின்றவாறு, வாடிக்கையாளருக்கு விநியோகிக்கப்படும் இலாபத்திலிருந்து. முதாரபா நிதியில் முதலீடு செய்யப்பட்ட அத்தகைய தொகையை நட்புக் கணக்கிற்கான ஒரு ஏற்பாட்டிற்கு மாற்றலாம்,

10-சட்ட இயலுமையின்மை காரணமாக இடைநிறுத்தம்

வாடிக்கையாளரின் சித்தசுவாதீனம், திவால்நிலை, வங்குரோத்து, கலைப்பு அல்லது இறப்பு பற்றிய உறுதியான அறிவித்தல் கிடைத்தவுடன், அத்தகைய வாடிக்கையாளரின் பெயரில் முதாரபா முதலீட்டின் மீதான அனைத்து பரிவர்த்தனைகளும் நிறுத்தி வைக்கப்படுவதுடன், அத்தகைய அறிவித்தல் பெறப்பட்ட திகதியிலிருந்து அத்தகைய முதாரபா முதலீடுகளில் இருக்கும் பணமானது, முதாரிப் இனால் மேலும் மீள எடுத்தலுக்கான எந்த உரிமையும் இன்றி அல்லது எந்தத் சேர்மானமும் இன்றி வைத்திருக்கப்படல் வேண்டும்.

அத்தகைய அறிவித்தல்களின் திகதி வரை ஈட்டப்பட்ட லாபமும் சேர்த்து அத்தகைய கணக்குகளில் நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையானது, , 'பெயர் குறுப்பீட்டுப் படிவம்'/ வாடிக்கையாளரின் பெயரிடப்பட்ட நபர் அல்லது நபர்களுக்கு வழங்கப்படும்.

11- கூட்டுப் பெயர்களில் முதலீடுகள்

கூட்டு பெயர்களில் முதாரபா முதலீடு மேற்கொள்ளப்படுமிடத்து, கூட்டு முதலீட்டாளர்களில் எவரேனும் ஒருவர் இறந்தாலும், கூட்டு முதலீட்டில் வைத்திருக்கும் பணத்தை, உயிருடன் இருப்பவர்(கள்) வரிசைப்படி, முதாரிப்பின் உரிமைக்கு எந்தவித பங்கமும் இன்றி நிறுத்திவைக்க உரிமை உண்டு என்பதுடன் முதாரபா முதலீடுகளை நிர்வகிக்கும் முதாரிப்பின் விதிகளுக்கு இணங்க எந்த நடவடிக்கையையும் எடுக்கும் உரிமை காலத்திற்குக் காலம் ஏற்படையதாதல் வேண்டும். கூட்டு முதலீட்டாளர்களில் ஒருவரின் மரணம் ஏற்படும் சந்தர்ப்பத்தில், உயிருடன் இருப்பவர்கள் முதாரிப்புக்கு எழுத்துப்பூர்வமாக மரண அறிவித்தலை வழங்குதல் வேண்டும்.

12-நிர்வாகச் சட்டமும் நியாயாதிக்கமும்

இந்த உடன்படிக்கையில் நுழையும்போது இஸ்லாமியக் கோட்பாடுகளை நிலைநிறுத்த விரும்புவதாக இத்தரப்பினர் இத்தால் பதிவு செய்கின்றன. இந்த நியதிகள் மற்றும் நிபந்தனைகள், இலங்கையின் சட்டங்களுக்கு இணங்க நிர்வகிக்கப்படும் மற்றும் கட்டமைக்கப்படும் என்பதுடன் நான்/நாங்கள் இத்தால் இலங்கை நீதிமன்றங்களின் நியாயாதிக்க வரம்பிற்கு மாற்றமின்றி சமர்ப்பிக்கிறோம். எவ்வாறாயினும், அத்தகைய சமர்ப்பிப்பு, எனக்கு/எங்களுக்கு எதிராக வேறு எந்த நியாயாதிக்க வரம்பிலும் நடவடிக்கை எடுப்பதற்கான வங்கியின் உரிமையை பாதிக்காது.

13-வரிகள்

வாடிக்கையாளர் அதன் அல்லது அதன் சொத்துக்கள் மீது விதிக்கப்பட்ட அனைத்து வரிகளையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முறையாகவும், சரியான நேரத்திலும் செலுத்துதலும் விடிவித்தலும் வேண்டும்.

வாடிக்கையாளரின் ஒப்பம்

அங்கீகரிக்கப்பட்ட ஒப்பமிட்டவர்

சாட்சி:

கையொப்பம்

பெயர்

திகதி

வாடிக்கையாளரின் விபரம்

முழுப்பெயர்-

தே.அ.அ.-

நிரந்தர முகவரி-